

வினாக்கள்



பட்டத்தரசு

கவிஞர் சுரதா

முத்து நூலகம்
8.ஏ.பைக்ராப்ட்ஸ் ரோடு, சென்னை-5

முதற் பதிப்பு-ஒன்றி, 1956

விலை 0—12—0

அச்சிட்டோர்.
ஜமாலியா பிரஸ்,
பெண்ண-14.

பதிப்பு ரை

உவமைக் கவீரூர் சுரதா அவர்
களைத் தங்களுக்கு அறிமுகப்படுத்த
வேண்டிய அவசியம் இல்லை. ஏனெ
னில்; அவர் ஒவ்வொருவர் இதயமும்
இனித்திட, என்றும் அழியாத
கவிதைகளை உருவாகித் தந்துள்ளார்.
உருவாக்கிக்கொண்டும் இருக்கிறார்.
அப்படி உருவக்கிய கவிதைகளில்
முத்து நாலுகத்தார் வெளியிடும்
முதற் கவிலைத் தீர்தோ இப்ப
பட்டத்தரசி! பவணி வரும் இப்ப
பட்டத்தரசி; உங்கள் ஒவ்வொருவர்
இயத்திலும் இன்பாம் கொடுத்து;
உங்கள் அன்பான ஆதரவை தேடித்
தருவாள் என்ற நம்பிகையிலும்;
மேலும் இதுபோன்ற கவிதைகளை
வெளியிட ஊக்கம் தருவீர்கள் என்ற
உறுதியிலும் உலவச் செய்திருக்
கிறோம்.

பதிப்பாசிரியர்.
முத்து.

உ ஸ் கோ

வாசல்

சோலையில் ஓர்நாள்
கவிஞர்கள் கவலை
ஆயிரம் பொன்
அங்கங்கே
ஆரியத்தின் அச்சம்
தோற்றுன—வென்றுள்
தேய்ந்த கணவு
குத்தாடி மீசை

.....வாசல்

கொடுத்துச் சிவந்த குமணன் கைபோல
மேற்குவரன் சிவந்து விளங்கு கின்றது.
போன்செய் கொல்லர் போழுதுநிலை அறிந்து,
அடிக்கும் கருவியை ஒடுக்கு கின்றனர்.
ஒலிக் கணக்கின் வேலைநிற் கின்றது.

நந்தனப் போதிடை தலைவிட டெழுந்து
தென்றல், சோலையைத் தேடிவரு கின்றது.
எதிர்பார்த் திருந்த மதுமலர்க் கூட்டம்,
வந்த காற்றுக்கு, மனந்தரு கின்றது.

குருத்து நிலவே! கொல்லிப் பாவவயே!
கன்னோ! மனியே! களியே! சுவவயே!
பூஷிற் சிறந்த தரமரைப் பூவே!
பாவிற் சிறந்தனே ரிசைவன பாவே!

என்று ஒருவரை ஒருவர் புகழ்ந்தும்;
கட்டித் தழுவியும்; களீஇதழ் ஊன்றியும்,
தொட்டும் சுவத்தும்; தோள்தலை சாய்ந்தும்,
ஒருவர் நீழவில் ஒருவர் ஒதுங்கி,
இருவரெனும் தோற்றம் இன்றி இருந்து;
இலீமைத் தலீமையில் தினந்தினம் மகிழும்
காதலர் இருவர் களிமோழி பேசி,
வரிடிழல் வழங்கும் சோலைவரு கின்றனர்,

தலைவன், காமச் சங்கீதம் பாட,
தலைவி, சுவைத்துத் தநுகிருள்: முத்தம்!

அதற்குப் பின்னர், அந்த அணங்கு,
பார்வையால் தூய பளிங்கு காட்டியும்,
காம்பு மூங்கிலைத் தேரள்தலை காட்டியும்,
வீல்வா இடைதலை மின்னல் காட்டியும்,
ஆங்கொகு புறந்தில், காற்றினுல் ஆடும்,
அர்ண்ணலை மலர்க்கொடி அருசிலை நின்று.
எதிரே தீற்கும் இளமை அழகை
மாவடுப் பார்வையால் வாருங்கள், என்கிறுள்.

மத்துவட்ட முகமும்; புதுமான் வீழியும்,
உடையும், இடையும், ஒவியந் தொடையும்,
அல்லிப் பூதிதற் அளித்திடும் சாயமும்;
அவாங்கின் முழுஉடல் அழுகும்; காதலன்
கண்ணையும் மத்துதயையும் கவநு கீன்றன
பாவையைச் சூகிக்கும் பருஷக் காநலன்;
தையலின் தலிஞாடல் சாயலைப் பார்த்து,
மயில்தலை நெஞ்சில் வரவழைக் கீன்றுள்.
அணங்கின் வாயிதற், அடிக்கடி தீறக்கும்
பத்திற்கு அரும்புப் பற்களின் நெஞ்சுக்கம்,
பவளப் பெட்டியில் வைத்தமுத் துச்சரம்!
என்று என்னி இதயம் குவிக்கிறுள்.

கருமலை, மேகம், பாரி, கொன்றைக்
காயோடு மழையிருள் போன்று விளங்கும்,
கூத்தலை வனப்பைக் கூர்ந்து பார்க்கிறுள்.

அடிக்கச் சமயம் அங்கொகு வண்

பகுவ மடைந்த நிருவாண மலரின்
வாயைச் சுவைத்தும்: மதுவன்டு மயங்கியும்;
பாட்டுப் பாடுப் பறந்துதீரி கின்றது!

வாலிபன் அந்த வண்டினை நோக்கி;
அந்தி மலர்களைச் சந்திக்கும் வண்டே!
பறக்கும் நாவற் பழமே! "நாங்கள்,
மலரைத் தொடுக்கும் மாவிடர்; நேயோ,
மலரில் படுத்து மக்மதச் சுவைபெறும்
மரகதச் சோலையின் மருமகப் பிள்ளை!

கத்தூரிக் கறுப்பே! வெண்மையின் ஈரிப்பே!
அதைந்து நடக்கையில், அன்னம் போலவும்;
எழுந்து நீற்கையில், இவங்கொடி போலவும்;
படுக்கையில் ஒவியம் பாவை போலவும்;
காட்சி தந்திடும் காமச் சித்திரம்!

ஒருவிழி யாஸன் உடல்தனைச் சுடுவள்.
மறுவிழி யாலே, மருந்து போடுவாள்:
அவனோ, அனைப்பவள்; சுவைப்பவள்; ஆடை அவீழிப்பவள்;
உடலைப் போருத்தும் நட்பினை உடையவள்.

பூவின் பொடுதயையும், பொங்குசெந் தேனையும்,
அன்றூடம் நன்றுநீ ஆராய்ச்சி செய்கிறுய்;
அதனால், மலர்களின் ஆராய்ச்சி நன்றில்,
உளக்குமேல் அனுபவம் ஒஞ்சாக்கு மிராது!

ஆதலால், பறக்கும் ஆறுகால் வண்டோ
உன்னிடம் ஒன்று கேட்க நீணக்கிறேன்.
எனது தலைவரீயின் இளங்கூந்தல் போல,
மனத்தை வழங்கும் மதுமலர் உண்டோ?
பாட்டை நீறுத்திப் பதில்ரொல் வண்டோ.

எனது உள்ளம் இலீப்பதற் காகவோ,
இல்லு ரிவன்யான் என்பதற் காகவோ,
உளத்தில் உள்ளதை, உதட்டால் மாற்றுது;
உண்மை உரைத்திடு, கண்மை வண்டோ!
என்று அந்த, இனிகுன் கேட்கிறுன்.

சங்கப் புலவர் தந்துள்ள நூற்களுள்,
குறுந்தோகை எவ்பறும் ஒன்று; சுற்றுமுன்
மேலே கூறிய கருத்தினை வீளக்கும்
பாட்டு, அந்த ஏட்டில்லேன் ருள்ளது.
அந்தப் பாட்டு, அடியில் வருமாறு:

கோங்கதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி,
காமம் செப்பாது கண்டது மொழிமோ,
பயிவியது கெழிழை நட்பின் மயிவியல்
செறியெயிற்று அரிவை கூந்தலின்
தாந்யவும் உளவோ டி அறியும் பூவே—

இத்தைஇயற் றியவர் இறையனுர் ஆவர்.

தலைவன் ஓருவன், தனது தலைவரீயின்
மழைக்குழல் வழங்கும் மனத்தைக் குறித்து,
மலர்மீது படியும் வண்டு வீட்டத்தில்,

கேட்பது போல அமைந்து உள்ளது,
அகவல் ஒசையால் ஆனதிப் பாடல்.

பாட்டின் தலைவன் பாண்டிய வேந்தனு?
சேரு? சோழனு? செந்தமிழ் வீரனு?
ஆமையின் முதுகில் அரிவாள் தீட்டி,
செந்நெல் அறுவடை செய்யும் உழவனு?
என்பதும், அவன்பெயர் என்ன என்பதும்;
செய்யுள் வரிகள் தெரிவிக்க வில்லை.

மயிலின் சாயலைக் காட்டும் தலைவீக்கு,
எந்தலுர்? அவனுக்கு என்னைன்பதும், பேர்?
இந்தக் கலிகதை ஏழுத்தினில் இல்லை.

மன்னன் உதட்டினை மதுவினால் கழுவீயும்;
அன்னேன் அருகிலீல், நங்கையை நீருத்தியும்;
வீரம் ஒடுக்கியும்; மயக்கம் வளர்த்தும்;
பொய்யும் வழுவும் புகுத்திற்று ஆரியும்!

சங்கநா கரிகம் சரிந்து, பீன்னர்
இத்தமிழ் நாடு இருட்டில் இருக்கையில்,
உறங்குல் தூங்க; கீதைத் தத்துவம்,
எல்லோர் நாவிலும் செல்வரக்குப் பெற்றது.
புலவரும், பருத்திப் பூனூல் மலீதகும்,
மெய்யப்பொரு னோடு பெரய்யப்பொருள் கூட்டினர் !
பொய்மைக்கு இலக்கியப் புலமெசல வழிந்தது.

வரலாற்றின் மீது வளர்ந்தது புராணம்.
அந்தனைச் சாதி ஆயிற்று, வென்பா!

வஞ்சிப்பா ருத்திர வருணமா யிற்று!

அந்த முறையில், இந்தக் குறுந்தொகைப்
பாடலும் ஒருவனுல் புராணமா யிற்று!
பிழைப்பைக் கருதி, பிழையுரிந்து விட்டான்,
ஆரியத் தமிழன், அந்த இருண்டவன்.

அகச்சவை எண்ணம் அளிக்கும்இப் பாடலைப்
புராண மாக்குமுன் இந்தப் புலவன்,
மதுவரயை நீணக்கிறுன்; பாணாடியன் மூன்கிறோன்.
பாண்டியன் முனைத்ததும், சங்கம் வருகின்றது!—
சங்கம் வந்ததும், பின்னர் நக்கீரச்
நிங்கம் வருகிறுன்; திரும்பவும் நீணக்கிறுன்.
தருமி என்னும் தரித்திரப் பார்ப்பன,
இளைஞைக் கதையில் இலைத்து வைக்கிறுன்.

இயற்கையில் கூந்தலுக் கீல்லை வாசம்
மங்கையர் குழலுக்கு மாயனம் உண்டு—
வாதிப் பிரயீ வாதி போல,
இரண்டு பிளவுகள் - நேரெதிர் நீணவுகள்!
இந்தன்னுண்களை இழுந்துச் சேர்க்கிறுன்.

கற்கண்டுப் பாடலை இயற்றிய கவிஞர்
இறையனார் நன்னை, இறைவனுக்கு கின்றுன்.

சக்ர வர்த்தித் திருமகன் இராமனை,
வான்மீசி, ஆண்டவன் ஆக்க வில்லை.
கம்பனே, இராமனைக் கடவு ஓர்க்கிறுன்.

வாஸ்மீரிங்ற மாவிடக் காலிதுன்,
தவறு செய்பாத சரித்திரக் காரன்!
இந்நாட்டுக் கம்பனே ஏழுத்துத் தரஙன்!

சங்க காலத்துத் தமிழன் ஏழுத்தில்,
சாதிகள் இல்லை, சடங்கு கிடையாரு.
மனைத்தரப் பிரிக்கும் மதங்களைக் காட்டுனும்!
அவர்கள் கவிதாயில் வநூலீன் ஆடவன்,
பூவைச் சூடுவான்! பிரைகுட மாட்டான்.
வெண்மை நீலவக்கு விண்நான் வீடு,
ஆண்டவன் முடிக்கு அதுஎப் படிவரும்?

நல்த்தரும் காவிரி முதலிய நதிகள்,
தவரயில் இருக்கும், தலையில் இராநு.
பசலை தீவாவரும்! பலைத்தரும்; அந்திலா,
ஞாவர்ந்த வர்ணைக் கொப்புளப் படுத்தும்!
பருத் தூதித்தீடும் பகற்பொழுது நன்னை,
இரவுப்புறம்—என்று ஏழுதினர் முன்னோர்.
குரியப் பிரசவம் என்றனர், பின்னோர்!
இற்குகள் மலைக்கு இருந்தன என்றும்;
யானை மலைரெட்டு அங்கித்த நாகவும்,
நக்கெரன் நட்கள் ஏழுதவே இல்லை!
புராண நூற்றுண்டே புரிந்தது இப்பீழை!

திருவிளை யாடல் செய்திக் கடைப்படி;
பெங்கமிழ்க் குறுந்தொகைப் பாட்டுடைத் தலைவன்
மன்னன் சென்னக மாறனும்! அந்தக்
கொற்றவன் தலைவிதான் கோப்பெருந் தேவியாம்!

தந்தையும் பெற்ற தரயும் இல்லாத,
தரித்திரப் பார்ப்பான் தருமி என்பவன்
மதுரைச் சோம சுந்தர வீடத்தில்,
இனீக்கும் தீருமணம் இன்றி நவீக்கிறேன்
பரீக்கச் செய்யுள் பாடித் தருவீர—
என்று கேட்டிருன், ஆலயம் வந்து!

கேட்பவன் ஆரியன்! தமிழன் அல்லன்!
அநுள்ளுடி கின்றுன் நூற்றுக்கண் ஆண்டவன்.

பார்ப்பவன் கேட்க. பார்ப்பன பகவான்,
ஏதும் கூருது ஏழுத்த நருக்குன்.
இங்கே “அவரவீன்” இவத்தீன் உணர்ச்சி
இல்லமறை காயேன இருக்கின்ற தல்லவா?

மதுரைச் சோக்க நாதன் என்பவன்
அந்நான் ஆரியர்க்கு ஆச்சாரி யாக
இருஷ்து இருப்பான் என்று நினைக்கிறேன்.
இல்லையேல், மதுரை இறைவன் தருமிக்கு
இவ்வளவு பரிவு ஏன் காட்ட வேண்டும்?

பாடகூத் தந்த பரவதிக் கணவன்;
பசி பெற்றிடப் பாடலும், நீயோர்
அண்கை மனந்திட ஆயிரம் பொன்னும்,
வேண்டுவ தெல்லாம்பேண்டாம் அம்பி-

நேரடி உனக்கு நன்மை செய்கிறேன்,
கொஞ்ச நேரம் பொறுத்து கூறி.....

நல வாவத்து நலவின் வடிவையும்,
கொம்பைத் தழுவும் கொடியின் வளைவையும்,
புல்நடுக் கத்தையும்; பூவின்மென் மையையும்;
செங்கதீர் ஒளியையும், பளிந்த் துளியையும்;
காற்றின் சஞ்சலத் தன்மை கள்ளையும்;
முயலின்கூச் சத்தையும், மயிலின் செஞ்ககையும்;
கூவங் குயிலின் குரலையும்; இவற்றெடு
வைரக் கல்லின் உறுதி—மலர்தரும்
தேனின் இனிமை—தீயின் வெப்பம்
மாவின் மருட்டி இவற்றையும் சேர்த்து.

பெண்டுரு என்று படைத்து, சுன்;
இந்தா மணமகள், இவளை மாலை
இட்டு ‘ஆரிய இல்லறம்’ நடத்துக,
என்றுஏன் உதவி இருத்தல் கூடாது?
எல்லாம் செய்ய வல்ல சித்தர்க்கு
இதுஒரு பெரிதா புக்கி மான்களே?

யானையின் தலைபோல் அமைந்த சுங்கங்,
கீர்க்கீரன்னும் கீரனே எனக்கிருன்;
வாதம் புரிந்திட வந்த இறைவன்.

சங்கு அறுத்துப் பிழைப்ப தூம்குலம்,
சங்கர ஞாக்கு ஏதப்பா குலம்?
என்றங்க கீரன் ஏதிந்த்துக் கேட்கிறுன்;
அஞ்சாத விரத் தமிழன் ஆகலால்!

போருட்குற்றம் உடையது பாடல் என்கிறுன்.
நாவில் வல்ல நற்றமிழ்க் கீரன்.

இந்தங்க் கீரனுக் கீன்னும் சுரியாய்
இலக்கண விளக்கம் ஏற்பட வில்லை.
ஆதலால், இவனுக்கு அகத்தீயனைக் கொண்டு
போருளிலக் கணத்தைப் போதனை செய்யச்
சொல்ல வேண்டும் ‘என்று, சொல்கிறுன்;
பார்வதி மாதீடம், பஞ்சாங்கக் கடவுள்!

மறுத்து வாழீட வல்லமை இருந்திடில்’
இல்லை, இல்லை! இநுதான் உண்ணமை
என்று நிலைநாட்டி இருத்தல் வேண்டாமா ?
தானு குட்டித் தனது நீறுப்பே-
எனுகுத் தீர்ப்படி, இந்த முன்னடம்?

போருளி லக்கணம் புரியாதாய் அவனுக்கு;
சுகுக்கவிழ்ந்த குடுமிச் சோக்க நாதன்
அளக்கிறுன் ஆரியப் பார்வதி இடத்தில்
பேரியார் அவர்க்கு, அறிவோ, ஆற்றலோ,
இல்லை என்று இயம்புதல் போலவும்;
அறிஞர் அன்னு அவர்க்குப் பேசத்
தெரியாது என்று தெரிவித்தல் போலவும்;
கொடுவாள் தன்னை எட்டா’ என்று
பாடிய புரட்சிக் கவிஞர்க்குக் கல்லதை
எழுதத் தெரியாது என்பது போலவும்;
இருக்கின்ற நான்கே இவன்வாய்ச் சொற்கள்!

நீரிலே அந்தக்-கீர்ணை நீறுத்தி,
கோயில் மல்தனைக் கும்பிட வைத்து.
கோபப் பிரசாத் மெனும்பிர பந்தம்
பாட வைக்கிறுன் பண்டிதப் புலவன்!

எவ்வளவு மாற்றம்! எவ்வளவு புனரு?!

ருறுந்தொகைப் பாடல், தீருவினை யாடலாய்
ஆரும் போது; அந்தச் செய்யுள்,
பட்டத் தரச் சூனால் என்ன?

கலைஞர் கருணை நீதியார் நடத்தும்,
முரசொலி இதழில் முன்பே, ஒருமுறை
வந்து உள்ளது, இந்தக் கவிதை

எனது கவிதைகள் இவ்வளவு தூரம்
பரவவ தற்குப் பழைய நன்பர்,
கருணை நீதியே காரண மாவார்.
அவருக்கு ஏவது ஆயிரம் நன்றி!

பழந்தமிழ் இலக்கியப் பயீற்றி மிருந்த
ஜமாலியா அச்சக் அதிபர் ஜமாலுத்தீன்
அழகொடு இத்தை நன்கு அச்சிட்டு
தந்துளார், அவர்க்கு என்றும்என் நன்றி

சத்து நூல்தரும் முத்து நூல்கம்,
இச்சிறு கவிதையை அச்சில் அழுத்தி,
நூலாக்கி யுள்ளது, நன்றி அதற்கே!

இவர்கள் சொல்லுகிறார்கள்

- * ஊரறிந்த பேர்ந்துர்; புலவர்; நீங்கள்
உயிரெழுத்தைச் சமயத்தில் மறந்து போவீர்
—பரண்டியன்
- * பதருள்ள பக்கத்தில் தமிழன்; செங்கெல்
பட்டறையின் பக்கத்தில் பூணூல் பார்ப்பான்
—நக்கிரன்
- * ஊர்கெடுப்போம்; இதுநமது வாழ்க்கை வேலை!
உலைவைப்போம் இது நமக்குச் சலபம்; ஆனால்
ஏர்பிடித்து உழுவதற்கா தெரியும்
—பரமசிவன்
- * எரிந்துவரும் விறகன்றே பொருளில் லாது
இன்னவிலே வாடுகின்ற இளமைக் காலம்
—பார்வதி

—————* * *————

பட்டத்தரசு

சோலையில் ஓர்நாள்

கூடுகட்டத் தெரியாத குயிலின் கூட்டம்
சூவுகின்ற சோலைதனில் உலவிக் கொண்டே,
பாடுவதும்; ஆங்குள்ள அழகை, உற்றுப்
பார்ப்பதுவு மாயிருந்தான் பாண்டி வேந்தன்
காடுபடு திரவியங்கள் ஜூந்துள் ஒன்றைக்
கண்டெடுத்தேன் பாருங்கள்—என்று கூறி,
ஆடுமையில் இறகுதனைக் காட்டிக் கொண்டே
அவனருகில் பட்டத்து அரசி வந்தாள்!

சிங்கத்து ஆசனத்தில் செங்கோல் ஏந்தி,
தேசத்தை அரசாள்வோன்; அவளை நோக்கி
செங்கரும்பு போல்உன்று அங்க மெங்கும்
தித்திப்பு வைத்திருக்கும் பெண்ணே! மாதர்
சங்குசிறப் புன்னகையைக் கண்டால், கொம்பைத்
தழுவும்வெண் மூல்லைகளும், மலரும் என்பர்.
மங்கையர்கள், மாமரத்தைக் கூர்ந்து பார்த்தால்,
மாமரமே பூத்திடுமாம், மெய்யா? பொய்யா?

எங்கேகீமரத்தைப்பார்; உன்னைக் கொஞ்ச
 எதிர்பார்க்கும் என்னைப்பார்—என்று கூறி,
 தங்ககிற அங்கத்தைத் தொட்டான், தொட்ட
 தமிழரசன் உதடுதனை உதட்டால் தொட்டான்!
 தொங்குகின்ற கூந்தல்தனை எடுத்து, வேந்தன்
 தோள்மீது விட்டெறிந்தாள்; பிடித்தான் மன்னன்.
 சிங்காரப் பூங்குழலில் பிறந்த வாசம்
 சிந்தனையில் ஆழ்த்திற்று; மெளன மானுன்!

தென்றவினுல் மேலாடை நழுவ, அந்தத்
 தேர்வேந்தன் கரம்பட்டு முழுதும் நீங்க,
 இன்பத்தின் முதற்கட்டம் முடித்து நின்ற,
 ஈரங்லா வதனத்தாள், அவனை நோக்கி;
 பொன்மலையே! நரன்தழுவும் சிலையே! ஏனேனு
 பூரிக்கும் போதிந்த மெளனம்?—என்றாள்.
 இன்னமுதே! மங்கையரின் கூந்த ஒுக்கு,
 இயற்கை! சிலே மணம் உண்டா?—என்று கேட்டான்.

பெருங்கவிஞர் சபைகூட்டித் தமிழூக் காக்கும்
 பேரரசன் இவ்வாறு அவளைக் கேட்க,
 நிருவாணச் சுவையின்பம் அனுப விக்கும்
 நிலாசர நேரத்தில், கூங்கல் பற்றி,
 விரிவாக ஆராய்வோம்; எனக்கிப் போது,
 வேண்டுவது, ‘காதலரின் கதைகள்’—என்றான்.
 அரசாள்வோன் கதைசொன்னுன்; அணங்கு கேட்டாள்;
 அந்திவெயில் முற்றிற்று! எழுந்தார், சென்றார்.



ஈவிஞன் சவலீல

ஷதிவேக மாய்லுடும் குதிரை, தன்னை
அரசியர்கள் நம்காட்டுக் கனுப்பு கின்றூர்.
மாறுக்கலசம், கண்ணெடி, மயிலின் தோகை,
மற்றவர்கள் அனுப்புகின்றூர்; வடக்கு வேந்தன்,
போதியமலைச் சந்தனத்தை அரைப்ப தற்குப்
புதுவட்டக் கல்லனுப்பி, எச்சில் முத்தம்
பழிவாக்கப் பெண்டிரையும் அனுப்பு கின்றன்.
பாண்டியன் அத் தூண்டிலுக்கு மீனு கின்றன்.

பார்ப்பனர்கள் நம் நாட்டில் நுழைந்து, எல்லாப்
தாழ்வையையும் கைப்பற்றிக் கொண்டு, நம்மை
வேர்பறித்து வருகின்றூர். இந்த சூழ்ச்சி
வேக்கனுக்குத் தெரியாது; உணர்த்தி வரும்,
கீர்஦்தி கொள்ளித்தனை வைத்தல் போன்ற
விலையேதான் நிச்சயமாய் ஆகும். இந்த
ஒவர்மக்கள் உயிரற்ற கற்கள்! நாட்டு
ஒவர்ச்சியில்லை, தமிழர்க்கு எழுச்சி இல்லை!

கிளிஞ்சிக்குள் வெண்முத்து வைத்து மூடிக்
கிலுகிலுப்பை போல்ஆட்டும் மருரை முதூர்,
அளித்துள்ள செல்வத்தை, பிழைக்க வந்தோர்
அனுபவிக்க விட்டுவிட்டோம்; வீழ்ச்சி யற்றேரும்;
தளர்ந்துள்ளோம்; தாழ்ந்துள்ளோம்; சங்க காலத்
தமிழ்வாழ்வை மறந்துள்ளோம்; இதனை நாட்டில்
விளக்குகின்றேரும்; எழுதுகின்றேரும்; பேச கின்றேரும்;
வேண்டுமென்று நம்மவனே எதிர்க்கின் ருனே!

இளம்பருவம் உடையவர்கள். தம்மு டம்பின்,
எடைபார்க்க முயல்கின்றார் அன்றி, நன்கு
வளர்ந்துளதா நம்மறிவு? நேற்றறைக் கின்று,
வாழ்வினிலே உயர்ந்தோமா? வாழ்ந்த வாழ்வு
வளைவானேன்? என ஆய்ந்து பார்த்து, தக்க
வகைதேட ஓர் இளைஞன் நாட்டில் இல்லை!
விளையாட்டு மந்திரிகள்; மயங்கும் மன்னன்;
வேதியரின் காலடியைக் கழுவும் மக்கள்!

மதம் வேண்டும் என்கின்றார்; மதமா வேண்டும்?
 மதிலேவண்டும்; மதிவளர்க்கும் கல்வி வேண்டும்;
 சதமல்ல வாம்பாழ்வு! சதமா அல்ல?
 சதமல்ல என்பவர்க்கேன் வீடு வாசல்?
 பதருள்ள பக்கத்தில் தமிழன்! செங்கெஙல்
 பட்டறையின் பக்கத்தில் பூணால் பார்ப்பான்!
 இது சரியா? இது நெறியா? இருக்க வாமா?
 எனக்கேட்க ஆள்ளது நம்மை அன்றி?

இவ்வாறு மைத்துனைப் பார்த்து, ஓர்நாள்
 எடுத்துரைத்தான் நக்கிரன்; அன்னேன் கேட்டு,
 எவ்வியென்போன் கொலையாலும்; தந்து மாறன்
 என்பவரின் புகழாலும் சிறந்த நாட்டை,
 இவ்வாறு சிர்குலைத்தக் கயவர் தம்மை
 இப்போதே சாக்காட்டுக் கனுப்ப வேண்டும்.
 அவ்வாறு செய்தாற்றுன் ஏன் வோம்; இன் தேறல்,
 அனைவருமே விவாங்கடிமை ஆக ஞேரும்

என்றிட்டான் ஆவேச உணர்ச்சி யோடு.
 இதைக்கேட்ட நக்கீரன் அவனை நோக்கி;
 உன்னைப்போல் பேரெழுச்சி உடையோன், நாட்டில்
 ஒருவீதிக் கொருதமிழன் இருந்தாற் போதும்.
 குன்றுதனை தகர்த்தெறிய உளிகள் வேண்டும்;
 கொல்லும் நோய் தனைக்கொல்ல, மருந்து வேண்டும்;
 இன் றில்லை மருந்து—உளி இரண்டும்; அம்பு
 இல்லாமல் வில்லெடுத்துப் பயன்யா—தென்றுன்.

எழுதாத தாமரைப்படு, கீரன் கொஞ்சம்,
 இலாம்மனைவி, அங்குவரக் கண்டு, அந்தப்
 பழக்குலைமேல் பார்வைதனை அனுப்ப; அன்னேன்
 பார்வைதனைப் பார்வையினால் வாங்கிக் கொண்டான்.
 மழைபோன்ற குளிர்முத்தம் தின்றி ருப்பான்,
 மைத்துனன் அங் கில்லாது இருந்தி ருந்தால்!
 எழில் நிறமே! சிற்றுண்டி கொணர்க—என்றுன்.
 இவரிமேல் தான் செய்தாக வேண்டும்—என்றுள்.

இன் சுவையே! எங்கள் இரு வர்க்கு மட்டும்
ஏதேனும் சிற்றுண்டி செய்க—என்றான்.
என் வயிற்றுக் கென்செய்வேன்—என்று, அந்த
இலவம்பு வாயழுகி அவனைக் கேட்க;
தின் னுதற்கா உனக்கொன்றும் இல்லை; நீதான்
தினக்தோறும் புனி, சாம்பல், தின்கின் ரூயே.
என்றிட்டான் நக்கீரக் கவிஞர், அன்னேன்
இதழ்விரிவு, வரிச்சிரிப்பு வழங்கிற் ரூங்கே!

சித்திரத்துக் ஒத்திருக்கும் மங்கை, கீரன்
தேனுதட்டின் உட்கருத்தைப் புரிந்து கொண்டு,
முத்துப்பல், கரும்புச்சொல், இரண்டும் தந்தாள்-
முதுபுலவன், விடைபெற்று வெளியே சென்றான்.
அத்தழகை வெல்லுகின்ற அறிஞர், இன்று
ஆருமில்லை, தமிழ்நாட்டில் அக்கா—என்றான்.
சித்திரைக்குப் பின்பாரேன், என்வ யிற்றின்
சிரஞ்சீவி பிறந்தவுடன்—என்றான் நங்கை.

ஆசையொடு இவ்வாறு தமக்கை சொல்ல,
 அதைக்கேட்ட பின் அன்னேன் உள்ளே செல்ல,
 வாசமலர்க் கூடையொடு, கீரன் வீட்டு
 வாசவிலே வந்தொருத்தி, 'அம்மா' என்றுள்.
 பூசைக்கோ, சாமிக்கோ, இதுநாள் மட்டும்
 பூவாங்கி அறியாத அந்த நங்கை,
 ஆசைக்கும், மஞ்சத்தில் தெளிப்ப தற்கும்,
 அவளிடத்தில் அழகுமலர் வாங்க வூற்றுள்.



ஆயிரம் பொன்

அரசனாகு பக்கத்தில்; அன்னேன் பக்கம்,
ஆஸிப்போன் ஆசனங்கள்; அதில மைச்சர்;
விரல்தடவி யாழ்மீட்டும் பாணன் ஓர்பால்;
வேய்ந்துமலின் மீதுள்ள துளையைப் போல,
வரிசையொடு அமர்ந்தபடி புலவர்க் கூட்டம்;
மன்றத்துச் சேவகர்கள், தூறுக்குத் தூண்.
மரக்கொம்பில் தொங்கும்ஹர் கனியைப் போல,
மண்டபத்தின் உச்சியிலே, தாங்கும் செம்போன் !

சீர்பாடி னன்னாருவன்; பாண்டி வேந்தன்
செய்ம்பாடி னன்னாருவன்; கலிவெண் பாவால்!
தேர்பாடி னன்னாருவன்; பின்னர், மூல்லைத்
தினைபாடி னன்னாருவன்; வைகை யாற்று,
கீர்பாடி னன்னாருவன்; போரில் வென்ற
நிலைபாடி னன்னாருவன்; கடவெள் மீது,
ஓர்பதிகம் பலர்பாட, முடிவில், கீரன்;
உயர்தாழிமூ! தாய்ப்பாலே! வாழ்க!—என்றான்.

அரசாள் வோன் முன்னமர்ந்தான் பின்ன மர்ந்தார்
 ஆங்குள் வோர், ஆசனத்தில் ! மன்னன் அந்த,
 பேரும்புலவன்; தமிழ்ச்சங்கத் தலைவன்; வெல்லும்
 பேச்சறிந்த நக்கிரன் தண்ணை நோக்க;
 வரிவெங்கைப் புலிமன்னன் குறிப்ப றிந்து,
 வாடாத பேரறிஞன் சபையைப் போக்கி,
 தரைமெச்சம் புலவர்களே !—என்றான் கீரன்.
 தமிழ்மெச்சம் புலவரெலாம் அவனைப் பார்த்தார்.

கடவுளுக்கு நம்மைப்போல் உருவம் உண்டா?
 கண்ணுக்கா? மனத்திற்கா? காட்சி இன்பம்?
 உடையாத கண்ணுடி; நெய்யா ஆடை;
 உலகிலுண்டா? பறப்பதெத்து? இறகா? காலா?
 படைப்பு எது?'' எனநம்மை நேற்றுக் கேட்ட
 பார்த்திபர்க்கு, இப்போதோர் பெருஞ் சந்தேகம்;
 இடைதுவ ஏழும் ஏந்திமையார் கூந்த லுக்கு,
 இயற்கையிலே மணமுண்டா? இதுதான் கேள்வி?

வேள்வியிலே வளர்ந்தவர்கள், பழைம யான
வேதத்தைப் போற்றிடுவர். ஆனால் நாமோ,
கேள்வியிலே வளர்ந்தவர்கள்; நமக்கோ, நல்ல
கேள்விகளே; பலாச்சளைகள், பருகும் செந்தேன் !
நாள்கிழமை தனில் இல்லை, மனிதன் வெற்றி,
நன்றாக உழையுங்கள் சிந்தி யுங்கள்;
ஆன்பவரின் ஜயத்தைத் தீர்த்து வைத்தால்,
ஆயிரம்பொன், வென்றவர்க்கு வந்து சேரும்!

இறப்பதுவும் பிறப்பதும்; வையங் தன்னில்,
எல்லோர்க்கும் பொதுங்கழ்ச்சி; மனிதன் வாழ்வீல்;
திறமைகள்தான், உண்மைவர வாறு ஆகும்.
சென்றதிசை, நின்றவிடம், மண்ணில், விண்ணில்,
இறவாத புகழ்வைத்தல் வேண்டும். வாழ்வு,
இனிப்பதற்கும், சிறப்பதற்கும், செல்வம் வேண்டும்.
மறந்துவிடக் கூடியதா இந்த எண்ணம்?
மறநாள்யாம் சந்திப்போம்,—என்றான் கீரன்.

அங்கங்கே

பாண்டியனின் பொன்முடிப்பு விளக்கங் தன்னைப்
பறைசாற்றிக் கொண்டெருவன் சென்றுள்ளன. நாட்டில்,
தூண்டிகின்றுள்ள தமிழனர்ச்சி நமது பாண்டித்
துறைத்தேவன் என்றிட்டார்—செய்தி கேட்டோர்.
நீண்டாழிமல் போல்வதொடரும் வறுமை தன்னை;
ஙிச்சயமாய்ப் புலவரெலாம் துரத்து தற்கு.
ஆண்டாண்டு தோறும் காடாள்வோன் நெஞ்சில்,
ஐயங்கள் அதிகரிக்க வேண்டும்—என்றார்.

* * *

தின்பண்டச் சிறுவர்களைப் பார்த்துக் கேட்கும்
சிறுகேள்வி! இதற்கா ஓர் ஆயிரம் பொன்!
நன்றுநன்று! மன்னவனின் ஜூயம்,” என்று
நடுவிதி தனிலிருவர் பேசிக் கொண்டார்.
மன்றத்தில் பரிசுபெற, மேகம் சிந்தும்
மழைத்துவிபோல் கணக்கற்றேர் வருவர்; செய்யுள்
ஓன்றுக்குத் தான்பரிசு! தோற்ற பாடல்,
ஊர்நோக்கித் தோல்வியோடு திரும்பும்” என்றார்.

* * *

கூந்தலுக்கு இயற்கைமணம் உண்டு, என்று
கூறுகின்றார் என்கணவர்—என்றார் ஓர்பெண்;
வேங்தனது போட்டிதனில் கலந்து கொள்வார்
வீட்டரசர் நாளைக்கு’ என்றார் ஓர்பெண்.
மாந்தளிரே; இதழ்னங்கே? என்று கேட்கும்
மணவாளர், கூந்தல்தனைக் கேட்டார்—என்று,
சாந்தனைந்த மலைவஞ்சி என்னும் மங்கை;
தனம்னன் னும் தையவிடம் எடுத்து ரைத்தாள்.

அந்தியத்தின் அச்சம்

வீதவிதமாய்·ஆபரணம்; அதுபோல் ஆடை;
வேளைக்கு ஓர்உலை; உண்டு வாழும்
எதிர்விட்டு இந்தமதி போல, யானும்
இன்பத்தை அடைவேனு, வாழ்வில்? என்று,
மதுவோாஙல் மணமோ இவ்விரண்டும் இல்லா,
மலர்பொன்ற பார்வதியாள் ஏங்கும் போது,
அதிகாரக் குரலோடு அவளை, மிக்க
அவசரமாய்ப் பரமசிவன் அழைக்க ஆற்றுன்.

எதற்காக அழைத்தீர்கள்?—என்று கேட்டு
ஏந்திழையாள் சுவரித்தழகத் தோடு வந்தாள்.
புதுப்பொன்னே!—என்றிட்டான். ஆமாம், அந்தப்
பொன்னெல்லாம் பேச்சில்தான்; செயலில் இல்லை,
அதிகாரச் சத்தந்தான் வீட்டில், கேட்ட
ஆபரணம் அத்தனையும் கடையில்; வையம்
மதிக்கின்ற குதியில்லை; நமது வாழ்வோ
மழையிருட்டு; அதில் மின்னல் கூட இல்லை!

விருந்துண்டு வாழ்ப்பார்கள், தாங்கள் உண்ட,
விருந்துணவு செரிமான மாவ தற்கரு,
மருந்துண்டு வருகின்றார். ஏழை மக்கள்
வயிற்றுக்குள் நல்லபசி இருந்தும்; உண்ண
ஒரு கவளம் சோறின்றித் தவிக்கின் ரூர்கள்.
உண்மையிலே இங்கேயும் இதுதான்! தீயில்;
எரிக்துவரும் விறகன்றே, பொருளில் லாது
ஏங்கிதினம் வாடுகின்ற இளமைக் காலம்!

சித்திரமே! உனக்கில்லா நகையா; இன் னும்,
சிலமாதம் செல்லட்டும் என்றீர். ஆனால்,
எத்தனையோ தடவை இதுவோலச் சொல்லி
ஏமாற்றி விட்டார்கள் என்னை! கொஞ்சி
முத்தமிடும் போதுமட்டும் ஆசை வார்த்தை
மொழிகின்றீர்; அதுவன்றி இதுநாள் மட்டும்
சத்தமிட்டுப் பயனென்ன? எனது எண்ணம்,
சாகும்வரை நிறைவேறப் போவ தில்லை.

கிழவயது, குரங்கழகு, உடையோர் கூட;
 கிளிச்சிறைப்பொன் ஆபரணம் அணியுங் காலம்.
 பழக்கூடை! பருவமலர்! போன்ற உங்கள்
 பத்தினிக்கோ, மூக்குத்தி கூட இல்லை.
 தழைத்துள்ள புன்னைமலர் அரும்பை யேனும்
 தந்திடுங்கள் மூக்குத்தி என்று! விண்மீன்;
 விழுந்தாலும் அதனை ஒரு மாலை யாக்கி
 விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வேன்—என்றார்.

காலுக்கு மேலேஓர் விரியன் பாம்பு,
 கடித்தபடி இருக்கின்ற காட்சி போல;
 சேலைமலைத் தேன்பூவே! உனது காலில்
 சிலம்பிருந்தால், நீ நடக்கும் போது பாடும்.
 மாலையிட்ட உன்கழுத்தில், அழகு முத்து
 மாலையிட்டால், அம்மாலை; நீயும் நானும்,
 நீல இருள் உண்டாக்கி இன்பங் கானும்
 கேரத்தில் உறுத்திடினும், வலித்தி டாது?

கரும்புரசம் போல் இனித்து, மருங்து போலக்
கணக்காக வடிக்குஞ்சொல் வழங்கும் மாதே!
பருவத்தால், பழுதட்டால், பார்வை தன்னைப்
பசியெடுக்க வைத்துவரும் அழகால், ஒவ்வொர்
இரவினிலும் எனையினிக்க வைக்கும் ஓரது;
ஏதேதோ கேட்கின்றும், ஆசை யோடு.
குருத்துசிகர்ப் பட்டுடையும், நகையும், வாங்கிக்
கொடுக்கத்தான் எனக்காசை, என்ன செய்வேன்?

கல்லெலடுத்து நட்டுவைக்கச் சொல்லிச் சொல்லிக்
கடவுளன நம்பவைத்துப் பிழைத்து வந்தோம்.
புல்லெலடுத்தோம்; தமிழ்நாலில் நெருப்பு வைத்தோம்;
புவிவேந்தன் முன், பெண்ணின் முகத்தை வைத்தோம்.
வில்லெலடுத்த ஏகலைவன் என்போன், கட்டை
விரலெலடுத்த நம்மரபின் சூழ்ச்சி தன்னை,
எல்லோரும் நன்குணர்ந்து விட்டார்; முன்போல்
ஏய்க்கழுயன் ரூல் முதுகு வீங்கிப் போகும்!

ஊர்கெடுப்போம்; இது நமது வாழ்க்கை வேலை!
 உலைவைப்போம்; இது நமக்குச் சுலபம்! ஆனால்,
 ஏர்பிடித்து உழுவதற்கா தெரியும்? ஏதோ,
 இங்நாட்டுத் தமிழரப்போல் நடிக்கின் ரேம்நாம்.
 நீர்மீனைத் தின்றுவங்தோம், ராமன் நாளில்.
 நிலைபறிந்து, தமிழ்ச்சைவம் பேச கின்தேரும்.
 தேர்க்கெடுத்த மயிலழகே! நாட்டின் மாற்றம்
 தெரியாமல் பேசுகின்று—என்று சொன்னான்.

வருத்தத்தைப் பங்கிட்டு; விழியில், நெஞ்சில்,
 வதனத்தின் மேற்புறத்தில், வைத்துக் கொண்டு;
 இருந்திட்டார் மெளனத்தில் இரண்டு பேரும்.
 இருக்கையிலே, முரசுகந்த ஒலியைக் கேட்டார்.
 சரியான விடைதந்தால், ஆயி ரம்பொன்
 தரப்படுமாம் எனவந்து மைந்தன் சொன்னான்.
 வீரவாகப் பாட்டெடுதி முடித்தான் தந்தை
 வேந்தவிடம், செய்யுள்ளாடு சென்றுன், பின்னோ.

தோற்றுன்-வென்றுள்

காதலுக்குப் பஞ்சமில்லை நாட்டில்; ஆனால்
கல்விக்குத் தான்பஞ்சம்; இல்லா விட்டால்,
பேதையர்போல் இருப்பாரோ? விடையைக் கூறிப்
பெற்றிருக்க மாட்டாரோ பரிசு? விண்ணில்
மாதத்திற் கோர்த்தவை மரண மாகும்
வட்டங்கிலா இரண்டுமுறை இருண்டும், நாட்டில்
மேதையெனப் பேர்பெற்ற நீங்கள் கூட
வீழிக்கின்றீர், விடைகூற முடிய வில்லை!

ஊரறிந்த பேரறிஞர்; புலவர்; நீவிர்
உயிரெழுத்தைச் சமயத்தில் மறந்து போவீர்!
பேரறிவு பெற்றிருக்கும் உம்மைப் போன்ற
பெரியோர்க்கு மறதிமிக அதிகம் அன்றே?
நீரினிலே முகம்பார்க்கும் அமுக்கு வெள்ளை
நிலவுதனை யாம்பிடிப்போம், என் நும் நீங்கள்;
கூரைதனில் உட்கார்ந்து இருக்கும் சிட்டுக்
குருவிதனைப் பிடிப்பதற்கு முடிய வில்லை.

நலத்தூர், நுரைள்ளுல் என்ன? என்றார்;
 நண்ணீரின் நோய்னன் றீர் - புகழுப் பட்டூர்.
 சினத்திற்கோர் வளக்கம்யான் கேட்ட போது
 சிறுபொழுதுப் பைத்தியந்தான் கோபம் என்றீர்.
 இவிலைமதனிற் சிறந்ததெத்து, தமிழா? பெண்ணீரின்
 இதழ்ப்பழுமா? எனக்கேட்டேன்-எண்ணைம் சொன்னீர்
 தினங்தோறும் இதுபோல்என் ஐயங் தன்னைத்
 தீர்ப்போர்க்கு இதைத்தீர்க்க முடிய வில்லை!

ஆர்ப்பரித்தான் இவ்வாறு அரசன்; கற்றோர்
 அனைவரையும் பாந்த்தபடி மன்றங் தன்னில்.
 பார்ப்பாரனின் மூத்தமகன் அங்கே வந்துப்
 பாடல்தனை வேந்தனிடம் தந்து ணின்றுன்.
 பெர்வேந்தன் வாசித்தான்; சபையில் உள்ளோர்,
 செம்பொன்னைத் தருமியிடம் தருவீர—என்றார்.
 பேர்வாய்ந்த நக்கிரன் மட்டும், பாடல்.
 திமூடினது, கொடுக்காதீர் பொன்னை—என்றுன்.

கொங்குதேர்வாழ்க் கைளன் னும் செய்யுள் தன்ஸீல்
 குறைனன் நீர்கண்ணார்? சூறும்,—என்று,
 தங்கமுடித் தமிழரசன் கேட்க, “இந்தத்
 தமிழ்ப்பாடல் பொருட்குற்றம் உடைய” தென்று,
 அங்குள்ளோர் அனைவர்க்கும் விளக்கம் தந்து,
 அரசாங்கப் பரிசுதனை; கப்ப ஒுக்கோர்
 நங்கூரம் இட்டதுபோல் நிறுத்தி விட்டான்,
 நல்லதமிழ்க் காவியங்கள் இயற்றும் கீரன்.

கிடைப்பதனைக் கெடுத்தன்னே விட்டான். இந்தக்
 கீரனை னும் படுபாவி! எனக்கு இங்கே,
 தலைக்கல்லாய், பகைச்சொல்லாய், இருப்போன்; இதோது
 தமிழ்க்குள்ளன்; இவை இவை ப, பதுங்கி சின்று.
 நடக்கையிலே சுருக்கென்று முன்போல் குத்தி.
 நரித்தனத்தால் வழிவாங்க வேண்டும்—என்று.
 வடக்குநதி விட்டுவந்த பார்ப்பான் மைந்தன்
 மனத்தினிலே நிட்டமிட்டுத் திருப்பிச் சென்றுள்.

பெண்ணெழுத்தி, அவன்சென்ற பின்னர், கல்வுப் பெருஞ்சபைக்கு வந்துதூரு ஓலை தங்தாள்.
எண்ணங்கள் வைத்தெழுதும் கீர ஞரே,
இசுசெய்யுள் சரிதானு?—என்றுன் வேந்தன்.
பண்சிறப்பும்; பாட்டினது சிறப்பும் பார்த்தால்,
பரிசுதரல் இவனுக்கே பொருந்தும்—என்று,
மண்ணுறும் மன்னனிடம், கீரன் சொன்னான்.
மற்றவரும் அம்முடிவை ஒப்புக் கொண்டார்.

சமைக்கத்தான் பெண்டிர்க்குத் தெரியும், என்ற
தம்பட்டப் பேச்சுதனைப் பொய்க்க வைத்த,
அழுதுக்கு ஸிகரான அணங்கே! இந்தா
ஆணிப்பொன் பெற்றுக்கொள்; என்று ஈந்து,
சமுத்திரத்தின் வெண்முத்தை மேலும் வாரித்
தங்திட்டான் மங்கையிடம், மதுரை மன்னன்.
தமிழ்க்கவிதை தனைநன்கு வளர்க்க, இன்றேரூ
தமிழுச்சி கிடைத்திட்டாள்!—என்றுன் கீரன்.

பட்டத்தரசி

பரிசுரிப்போ ஆயிரம்பொன்; அதுவோ செம்பொன்;
பாலையவள் நல்லுடலும், மின் னும் செம்பொன்;
வரிவிழியாள் வளைக்கரத்தில் முத்து; மங்கை
வாயிதழின் உட்புறத்தும் முத்து; கீரன்,
தெரிவித்த வாக்கியமோ, நல்ல தீர்ப்பு;
தேன்மொழியாள் புதுப்பாட்டும், நல்ல தீர்ப்பு;
அரசு னுக்கும் ஆனந்தம்; பரிசு பெற்ற
அணங்குக்கும், புகழாலே பேரா னந்தம்.

தென்கடலின் வெண்முத்து தன்னை-எட்டுத்
திசைபுகழும் பேரரசன் ஈந்த பொன்னை-
அன்னநடைப் பெண்ணரசி, பரிசு பெற்று,
அகங்குளிர, முகம்மலர, அங்கே, னின்றுள்.
மன்னவனே ஓர்வார்த்தை தமிழ்ச்சங் கத்தில்
மங்கைக்கும் இடமளிப்போம்—என்றுள் கீரன்.
என்ன இது, சர்க்கரையின் அருகில், செந்தேன்
இருப்பதற்கா தடைசெய்வேன்—என்றுள் வேந்தன்.

இன்றுமுதல் நாமதுதமிழ்ச் சங்கந் தன்றில்
 இவறுக்கும் இடங்கந்தோம்- என்றான் வேந்தன்.
 நன் று கன் று எண்றிட்டார்- சபையோர்; மன்னான்
 கங்கைதனைப் புலவரிடை அமரச் செய்தான்..
 குன்றுகவரின் இடையிலொரு மான்போல்; மேகக்
 கூட்டத்தின் நடுவிலொரு வான வில்போல்,
 மின்னிடையாள் மன்றத்தில் காட்சி தந்தாள்,
 வெண்ணிலவத் தன்முகத்தால் அங்கு தந்தாள்.

தேய்ந்த கனவு

இங்கேரம் சென்றிருப்பான் மைந்தன்; பாட்டு
ஏடுதனைத் தந்திருப்பான், சங்கங் தன்னில்;
இங்கேரம் கவிஞர்களின் கண்கள் பார்க்கும்;
இதயங்கள் வாசித்துக் கொண்டி ருக்கும்.
இங்கேரம் தீர்ப்பளித்துப் பரிசுப் பொன்னை
இந்தாங் பேற்றுக்கொள் என்றி ருப்பர்.
இங்கேரம் பொன்பெற்று ழுரிப் போடு,
என தும்கன் திரும்பிக்கொண் டிருப்பான் வீடு!

என்றெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டி ருந்தான்.
எழிலரசி சிவன்மனைவி! சிவனே; வீட்டுச்
சன்னல்தனைத் தேடிவரும் காற்று போலத்
தானுக வந்திடுவர் பொருளி ருந்தால்—
என்றதாரு எண்ணத்தில் ஆழ்ந்தி ருந்தான்.
இருவரும் இவ் வாரிருக்கும் போது, மன்னன்
மன்றத்தில் தான்பெற்ற தோல்வி யோடும்,
மனத்தினிலே சோர்வோடும் வந்தான் மைந்தன்!

பதைப்போடு எதிர்விண்ற மகனைப் பார்த்துப்
பார்வதியாள், “பாட்டென்ன ஆயிற்” ரென்றான்.
முதிராத ஓர்விதையை, நிலத்தில் நட்டால்,
முனைத்திடுமா எங்கேனும்?” என்று, கூறிப்
புதிதாக நீர்எழுதித் தந்த பாடல்
பொருட்குற்றம் உடையதுவாம் அப்பா—என்றான்.
கொதித்திட்டான் பரமசிவன், ‘கவிதை எங்கே
கொடுஅதனை’ எனப்பெற்று விரைங் தெழுங்தான்!

கூத்தாடி மிகை

காற்றுதனில் தென் றல்போல்; வீரர் ஏந்தும்
கருவிதனில் கூர்வாள்போல்; உறுப்பில் கண்போல்;
ஆற்றலி ஒம் அறிவினி ஒம் சிறப்பு வாய்ந்த
அதிமுதன் நமைவிட்டுப் பிரிந்து விட்டார்.
நேற்றிருந்தார் நம்மோடு, இன்று வெந்து
நீரானார் இடுகாட்டில்; அவருக் காகப்
பாற்றெறளித்துப் பயனில்லை; அவரைப் போலப்
பைந்தமிழ்க்குப் பெருந்தொண்டு புரிதல் வேண்டும்.

வீட்டுக்கு நிதிசேர்த்துக் கொடுப்பார், வைர
விழாநடக்கும்; பொன்னுடை பெறலாம்; என்று,
நாட்டுக்கு அவர்தொண்டு செய்ய வில்லை.
நற்றமிழ்க்கு வியாபாரி ஆக வில்லை;
ஆட்டுவித்தால் ஆடுகின்ற அடிமை; கோழை;
அவர்போன் ரேர் முதுகெலும்பு நிமிர்வ தற்குப்
பாட்டெழுதிக் காட்டியவர்; இலக்கி யத்தில்,
பகுத்தறிவைப் புகுத்தியவர்; கர்ம வீரர்.

தானிபங்கள் முளைக்காமல் போவ தில்லை!
 தணித்திறமைப் புதுமைகளும் சாவ தில்லை!
 ஆனதினால், அவர்தந்தபுதுமை நூற்கள்;
 அத்தணியும் உயிர்வாழும்; அந்த நூற்கள்;
 சினத்திற் சென்றாலும், புவியின், மற்ற
 தேசத்திற் சென்றாலும், அங்கு உள்ளோர்,
 யானைதந்த தந்தமிது என்பர் அன்றி,
 யாருமதைப்—பன்றியின்பல்—என்று கூறுர்.

காவியத்தால் நாட்டுக்கு நன்மை செய்யக்
 கருதிடுவோர், சசலீப்போல், அற்ப காளில்
 ஆவியற்றுப் பேர்கின்ற நூற்கள், நூறு
 அளிப்பதனுற் பயனில்லை! பெருமை இல்லை.
 புவுலகோர் சிந்தித்து மதிக்கத் தக்கப்
 புதுஏண்ணம்—வாடாத திறமை—சேர்த்துச்
 சாவதற்குள் குறையில்லாப் பெருநூல் ஒன்று
 தந்திட்டால், புகழ் சிலைக்க அதுவே போதும்.

இறங்குபட்டும் இறவாத மூதன், ஏட்டில்
எழுதிவைத்த கடைசிப்பாட் டிதுதான். இன் று;
துறவியையும் அழவைக்கு விட்ட தன்மே
தூபதமிழ்ப் பெரியாரின் மரணம்—என்று,
மறுவில்லா நக்கீரன் ஓர்கூட்ட டத்தில்
மனங்கலங்கிப் பேசிக்கொண் டிருந்த போது,
வ ருக்முள்ள புலவனைப் போல் ஓவட விட்டு
வந்திட்டான் பரமசிவன் விரைங்கு ஆங்கே !

தெக்கணத்துப் பேரறிரன் கீரன் தன்னைச்
சிவன்கோவில் சிலைகழுவும் பார்ப்பான் பார்த்து,
நக்கீரன் நீர்தானே?— என்றான். அந்த
நற்புலவன், நான் தான்காண் கீரன்—என்றான்.
இக்கணமே; கூங்கதலுக்கு இயற்கை வாசம்
இல்லைன்ற வாதத்தைத் தொடர்ந்தும—என்றான்.
மக்களங்கே, பேசாத பதுமை யானார்,
வந்தவனே மறுபடியும் தொடர்ந்தான் பேச்சை.

கூந்தலுச்சு இயற்கைமணம் கிடையா தென்று
 கூறியதை மறுக்கின்றேன்; கரிய வண்டு,
 மாந்தளிரை; ஒலைதனைத் தொடுவ தில்லை,
 மணம் வீசம் பொருள்மீதே வண்டு மொய்க்கும்.
 ஈங்குதரும் இலைபோல, மணமில் லாது
 எழில்மாதர் கருங்கூந்தல் இருக்கு மானுல்,
 பூந்தாது உண்டு ஹபிர் வாழும் வண்டு,
 பூங்குழலில் மொய்ப்பானேன்? - என்று கேட்டான்,
 எழில்மலரால், இளங்தென்றல் மணக்கும் அன்றி
 இயற்கையிலே காற்றுக்கு வாசம் இல்லை.
 மழைப்பருவ மேகத்தைப் போவி ருக்கும்
 மங்கையரின் இளங்கூந்தல்; மலரின் கூட்டம்
 வழங்குகின்ற வாசனையைப் பெறுவ தின்றி,
 மற்றதற்குச் சுயமாக வாசம் இல்லை.
 சமூக்குடையோய்! சர்க்கரையின் சேர்க்கை யின்றித்
 தாகைக் குடிதண்ணீர் இனிப்ப துண்டோ?"

என்றந்த நக்கிரன் திருப்பிக் கேட்டான்.

எதிர்நின்ற பூனைவன் குமையான்;

மன்றத்தில்; பேசாடு: தருமி தோற்றுன்.

வாதிட்டுப் பரமசிவன் தெருவில் தோற்றுன்.

வென்றதங்கே நக்கிரன் நாக்கு; தோற்று

வேதியனின் கால்அங்கே எடுத்த தோட்டம்,

ஒன் றுபட்டுக் கைகொட்டிச் சிரித்தார்! பார்ப்பான்

ஒட்டிவந்த பொய்மீசை வீழ்ந்த தாங்கே!

தமிழ்ரெலாம் வீரத்தை விளக்கிக் காட்டத்

தன்முகத்தில் சுயமீசை வைத்துக் கொள்வர்.

இமயமலை அடிவாரம் விட்டு வந்தோர்

யெப்பதற்கு, வேரில்லா மீசை வைப்பர்.

அமுதாங்கப் பாண்டியர்க்கு மீசை உண்டே,

அதுபோல, ராமனுக்கு உண்டா மீசை?

சமுதாயங் தனைக்கெடுக்கும் பார்ப்பான், மீசைத்

தந்திரத்தைப் பார்த்திரா? - என்றுன் கீரன்.

வெற்றிதனை மட்டுந்தான் இவ்வி டத்தில்

விட்டுவிட்டுச் சென்றுள்ளான் என்றிருந்தேன்;

மற்றிங்கே பார்த்திரா? உம்மி டத்தில்,

வாதமிட்டு ஓடியவன் தேசை - என்று,

கற்றறிருந்த கிரணிடம் ஒருவன் வந்து,

காட்டலுற்றுன் அந்தப்பொய் மீசை தன்னை,

சுற்றினின்றேர் அதைக்கண்டு சிரித்தார், அந்தத்

தூயதமிழ்ப் பெருங்கவியும் சிரித்துக் கொண்டான்!